

**UG-459**

**BCO-32/  
BBCA-32**

**B.Com. DEGREE EXAMINATION —  
JUNE, 2018.**

**Third Year**

**COMMERCIAL LAW AND INDUSTRIAL LAW**

**Time : 3 hours**

**Maximum marks : 75**

**PART A — (3 × 5 = 15 marks)**

**Answer any THREE questions.**

1. **What is contract?**  
ஒப்பந்தம் என்றால் என்ன?
2. **Write a short notes on Quasi Contracts.**  
அரை ஒப்பந்தம் பற்றி சிறு குறிப்பு வரைக.
3. **What is meant by conditions and warranties?**  
உத்திரவாதங்கள் மற்றும் நிபந்தனைகள் என்றால் என்ன?
4. **Write short notes on corruption.**  
ஊழல் பற்றி சிறு குறிப்பு வரைக.
5. **What are the contributions?**  
பங்களிப்பு என்றால் என்ன?

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Explain about the nature of contract.  
ஒப்பந்த இயல்புகளை பற்றி விளக்குக.
7. What are the features of contingent contracts?  
எதிர்பார்க்கும் ஒப்பந்தங்களின் அம்சங்களை பற்றி எழுதுக.
8. Explain the provisions relating to Welfare of Employees in the factories Act.  
தொழிற்சாலை சட்டத்தில் பணியாளர் நலன் குறித்த விதிமுறைகளை விளக்குக.
9. What is mean by performance of contract? Write a types of performance.  
செயல்திறன் ஒப்பந்தம் என்றால் என்ன? செயல்திறன் ஒப்பந்தத்தின் வகைகளை விவரி.
10. What are the rights and duties of the parties?  
பார்ட்டிகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை எழுதுக.
11. Explain about the workman compensation fund.  
தொழிலாளர் இழப்பீடுகளின் நிதிகளை பற்றி விவரி.
12. What are the breach of contract and its consequences?  
ஒப்பந்தத்தின் மீறல் மற்றும் அதன் விளைவுகள் யாவை?

**UG-522**

**BBCA-31**

**B.Com. DEGREE EXAMINATION —  
JULY, 2018.**

**Third Year**

**Computer Applications  
ADVANCED ACCOUNTING**

**Time : 3 hours**

**Maximum marks : 75**

**PART A — (3 × 5 = 15 marks)**

**Answer any THREE questions.**

1. Define Partnership. Explain the essential features of Partnership.
2. Prepare Trading Account of Mr. ABC for the year ending 31.12.2017 from the following information:
  - (a) Opening stock: Rs.80,000
  - (b) Purchases: Rs.8,60,000
  - (c) Freight Inward: Rs.52,000
  - (d) Wages: Rs.24,000
  - (e) Sales: Rs.14,40,000
  - (f) Purchase Returns: Rs.10,000
  - (g) Sales Returns: Rs.3,16,000
  - (h) Import duty: Rs.30,000.

3. Differentiate between Installment purchase and Hire Purchase.
4. Explain the following terms:
  - (a) Amalgamation
  - (b) Absorption
  - (c) Reconstruction.
5. Define:
  - (a) Dissolution of a partnership firm.
  - (b) Insolvent Partner.

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Following is the balance sheet of X and Y as on 31.12.2016, after adjustment of Profit for 2016 and drawings:

| Liabilities         | Rs.      | Assets    | Rs.      |
|---------------------|----------|-----------|----------|
| Capital             |          | Land      | 16,000   |
| X: 40,000           |          | Buildings | 72,000   |
| Y: 48,000           | 88,000   | Other     |          |
| Creditors           | 32,000   | Assets    | 48,000   |
| P & L Appropriation |          | Y's       |          |
| A/C                 | 24,000   | drawings  | 8,000    |
|                     | 1,44,000 |           | 1,44,000 |

During the year 2016:

- (a) Profit: Rs.40,000
- (b) Drawings of X: Rs.12,000
- (c) Interest to be charges at 5% p.a. on opening capitals.

Calculate interest on capitals of X and Y.

- 7. Explain various methods of treatment of goodwill on the retirement of a partner.
- 8. Write notes on:
  - (a) Redemption of preference shares.
  - (b) Forfeiture of shares.
  - (c) Debentures.
- 9. What is
  - (a) Default and
  - (b) Repossession of goods sold on Hire Purchase basis? Explain the types of repossession.
- 10. Elaborate the format for preparation of final accounts of Banking Companies.
- 11. On 01.01.2017, X purchased machinery on hire purchase system. The payment is to be made Rs.4,000 down payment and Rs.4,000 annually for 3 years. The cash price of the machinery is Rs.14,900/ and the rate of interest is 5%. Calculate the interest in each year's instalment.

12. The following is the Trial Balance of Mr. P as on 31.12.2015:

| Debit               | Rs.             | Credit    | Rs.             |
|---------------------|-----------------|-----------|-----------------|
| Opening stock       | 6,200           | Sales     | 82,920          |
| Buildings           | 34,000          | Capital   | 24,000          |
| Furniture           | 2,000           | Bank loan | 6,000           |
| Purchases           | 42,400          | Creditors | 9,840           |
| Salaries            | 4,400           | Return    |                 |
| Rent                | 1,200           | outwards  | 840             |
| Miscellaneous       | 1,000           | Interest  | 260             |
| Postage             | 560             | Dividend  | 220             |
| Stationery          | 520             |           |                 |
| Wages               | 10,400          |           |                 |
| Freight on purchase | 1,120           |           |                 |
| Carriage on sales   | 1,600           |           |                 |
| Repairs             | 1,800           |           |                 |
| Debtors             | 12,000          |           |                 |
| Bad debts           | 240             |           |                 |
| Cash in hand        | 2,600           |           |                 |
| Return inwards      | 2,040           |           |                 |
| Total:              | <u>1,24,080</u> | Total:    | <u>1,24,080</u> |

The value of stock on 31.12.2016 was estimated at Rs.5,960. Prepare:

- (a) Trading A/c
- (b) Profit or loss A/c and
- (c) Balance sheet.

**UG-524**

**BBCA-33/  
BCS-33**

**B.Com. DEGREE EXAMINATION –  
JUNE, 2018.**

**Third Year**

**Computer Applications**

**COST ACCOUNTING**

Time : 3 hours

Maximum marks : 75

**SECTION A — (3 × 5 = 15 marks)**

**Answer any THREE questions.**

1. What are the classifications of cost?  
அடக்கவிலையின் வகைகள் யாவை?
2. State the causes of labour Turnover.  
தொழிலாளர் சுழற்சி விகிதத்தின் காரணங்களைக் கூறுக.
3. Find out the economic order quantity (EOQ) from the following particulars.  
Annual usage 6,000 units  
Cost of material per unit Rs. 20  
Cost of placing and Recovering one order Rs. 60  
Annual carrying cost of one unit: 10% of inventory value.

கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் இருந்து, சிக்கன கொள்முதல் அளவைக் கண்டுபிடி.

ஆண்டு பயன்பாடு 6000 அலகுகள்

மூலப்பொருள் அடக்கவிலை ரூ. 20 ஒரு அலகுக்கு

ஒரு கொள்முதல் ஆணைக்கு ஆகும் செலவு ரூ. 60

ஒரு அலகுக்கான ஆண்டு சுமை கூலி - 10% மூலப்பொருள் மதிப்பில்.

4. Calculate the total earnings from the following data under Halsey Plan and under Halsey – Weir plan.

Standard time : 10 hours, Time taken : 8 hours.  
Time Rate : Rs. 250 per hour.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் இருந்து பணியாளரின் கூலியை ஹால்ஸே மற்றும் ஹால்ஸே-வியர் திட்டத்தின் மூலம் காண்க.

திட்டநேரம் - 10 மணிநேரம்; எடுத்துக்கொண்ட நேரம் - 8 மணிநேரம். நேரவீதம் - ரூ. 250 ஒரு மணிக்கு.

5. A product passes through two processes. The following details relate to process “A”. You are required to ascertain the process cost to be transferred to Process – “B”.

|                              | Rs.    |
|------------------------------|--------|
| Direct materials (100 units) | 12,000 |
| Direct wages                 | 8,000  |
| Direct expenses              | 5,000  |
| Overheads                    | 11,000 |

Input 1,000 units: output 1,000 units as there was no loss of units.

ஒரு உற்பத்தி இரண்டு படிநிலைகளை கடந்து செல்கிறது. கீழ்க்காணும் தகவல்கள் படிநிலை 'A' வுடன் தொடர்புடையது. படிநிலை 'B' க்கு மாற்றப்பட்ட படிநிலை அடக்கவிலை கணக்கிடுக.

ரூ.

|                               |        |
|-------------------------------|--------|
| நேரடி பொருட்கள் (100 அலகுகள்) | 12,000 |
| நேரடி ஊதியம்                  | 8,000  |
| நேரடி செலவுகள்                | 5,000  |
| மேற்செலவுகள்                  | 11,000 |

மூலப்பொருள் - 1000 அலகுகள், அடுத்த படிநிலைக்கு செல்லும் மூலப்பொருள் - 1000 அலகுகள் சேதாரம் இல்லை.

**SECTION B — (4 × 15 = 60 marks)**

Answer any FOUR questions.

6. Explain the different methods of classifying overheads.

மேற்செலவுகளை வகைப்படுத்தும் முறைகளைக் கூறுக.

7. Distinction between process costing and job costing.

படிநிலை கணக்கிற்கும் பணிகணக்கிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விவரி.

8. From the particulars given below write up the stores ledger card

2016

January

|    |               |                             |
|----|---------------|-----------------------------|
| 1  | Opening stock | 1,000 units at Rs. 26 each  |
| 5  | Purchased     | 500 units at Rs. 24.50 each |
| 7  | Issued        | 750 units                   |
| 10 | Purchased     | 1,500 units at Rs. 24 each  |
| 12 | Issued        | 1,100 units                 |
| 15 | Purchased     | 1,000 units at Rs. 25 each  |
| 17 | Issued        | 500 units                   |
| 18 | Issued        | 300 units                   |
| 25 | Purchased     | 1,500 units at Rs. 26 each  |
| 29 | Issued        | 1,500 units.                |

Adopt the FIFO method of issue and ascertain the value of the closing stock.

FIFO முறையில் சரக்கு பேரேட்டைத் தயாரித்து, இறுதி சரக்கின் மதிப்பினை காண்க.

2016

ஜனவரி

|   |                    |                             |
|---|--------------------|-----------------------------|
| 1 | ஆரம்ப சரக்கிருப்பு | 1,000 அலகுகள் ரூ. 26 வீதம்  |
| 5 | கொள்முதல்          | 500 அலகுகள் ரூ. 24.50 வீதம் |
| 7 | அனுப்பியது         | 750 அலகுகள்                 |

|    |            |                            |
|----|------------|----------------------------|
| 10 | கொள்முதல்  | 1,500 அலகுகள் ரூ. 24 வீதம் |
| 12 | அனுப்பியது | 1,100 அலகுகள்              |
| 15 | கொள்முதல்  | 1,000 அலகுகள் ரூ. 25 வீதம் |
| 17 | அனுப்பியது | 500 அலகுகள்                |
| 18 | அனுப்பியது | 300 அலகுகள்                |
| 25 | கொள்முதல்  | 1,500 அலகுகள் ரூ. 26 வீதம் |
| 29 | அனுப்பியது | 1,500 அலகுகள்.             |

9. From the following particulars, calculate earnings of a worker under.

- (a) Time rate system
- (b) Piece wage rate
- (c) Halsey plan and
- (d) Rowan plan

Wage rate – Rs. 2 per hour

Production per hour – 4 units

Dearness allowance – Re. 1 per hour

Standard time fixed – 80 hours

Actual time taken – 50 hours

Production – 250 units.

கீழ்க்காணும் விவரங்களில் இருந்து, தொழிலாளரின் வருமானத்தைக் கணக்கிடுக.

- (அ) காலத்தின் அடிப்படையில்  
(ஆ) உற்பத்தி எண்ணிக்கை அடிப்படையில்  
(இ) ஹால்ஸே திட்டம்  
(ஈ) ரோவன் திட்டம்

கூலி விகிதம் – ரூ. 2 மணி நேரத்திற்கு  
ஒரு மணிநேர உற்பத்தி – 4 அலகுகள்  
பஞ்சப்படி – ரூ. 1 ஒரு மணிநேரத்திற்கு  
திட்டநேரம் – 80 மணிநேரம்  
எடுத்துக்கொண்ட நேரம் – 50 மணிநேரம்  
உற்பத்தி – 250 அலகுகள்.

10. Kumar Ltd., has three production department 'A', 'B' and 'C' and two service departments 'D' and 'E'. The following figures are extracted from the records of the Company.

|                           | Rs.    |
|---------------------------|--------|
| Rent rates                | 5,000  |
| Indirect wages            | 1,500  |
| Depreciation of machinery | 10,000 |
| General lighting          | 600    |
| Power                     | 1,500  |
| Sundries                  | 10,000 |

Following further details are available :

| Particulars                | Total    | A      | B      | C        | D     | E     |
|----------------------------|----------|--------|--------|----------|-------|-------|
| Floor space in square feet | 10,000   | 2,000  | 2,500  | 3,000    | 2,000 | 500   |
| Light points               | 60       | 10     | 20     | 20       | 10    | 5     |
| Direct wages (Rs.)         | 10,000   | 3,000  | 2,000  | 3,000    | 1,500 | 500   |
| H.P of machines            | 150      | 60     | 30     | 50       | 10    | –     |
| Value of machinery (Rs.)   | 2,50,000 | 60,000 | 80,000 | 1,00,000 | 5,000 | 5,000 |

Apportion the cost to various departments on the most equitable basis by preparing a primary departmental distribution summary.

குமார் லிமிடெட் மூன்று உற்பத்தி துறைகளையும் முறையே A, B, C மற்றும் D, E எனும் சேவை துறைகளையும் வைத்துள்ளது. அவர்களின் செலவுகளின் விவரங்கள் வருமாறு :

|                      | ரூ.    |
|----------------------|--------|
| வாடகை மற்றும் வரிகள் | 5,000  |
| மறைமுக கூலி          | 1,500  |
| இயந்திர தேய்மானம்    | 10,000 |
| பொது ஒளி செலவுகள்    | 600    |
| சக்தி                | 1,500  |
| இதர செலவுகள்         | 10,000 |

மற்ற விவரங்கள் :

| விபரம்                         | மொத்தம்  | A      | B      | C        | D     | E     |
|--------------------------------|----------|--------|--------|----------|-------|-------|
| பகுதி பரப்பு<br>(சதுர அடியில்) | 10,000   | 2,000  | 2,500  | 3,000    | 2,000 | 500   |
| விளக்குகளின்<br>எண்ணிக்கை      | 60       | 10     | 20     | 20       | 10    | 5     |
| நேரடி கூலி                     | 10,000   | 3,000  | 2,000  | 3,000    | 1,500 | 500   |
| குதிரை சக்தி                   | 150      | 60     | 30     | 50       | 10    | –     |
| இயந்திரத்தின்<br>மதிப்பு (ரூ.) | 2,50,000 | 60,000 | 80,000 | 1,00,000 | 5,000 | 5,000 |

முதன்மை துறைசார்ந்த பகிர்மான பட்டியல் மூலம் மேற்செலவுகளை பகிர்ந்தளிக்கவும்.

11. The following information relating to Contract No.123.

|                  | Rs.      |
|------------------|----------|
| Contract Price   | 6,00,000 |
| Wages            | 1,64,000 |
| General expenses | 8,600    |
| Raw materials    | 1,20,000 |
| Plant            | 20,000   |

As on date, cash received was Rs 2,40,000 being 80% of work certified. The value of materials remaining at site was Rs. 10,000. Depreciate plant by 10%. Prepare contract account showing profit to be credited to P and L a/c.

ஒப்பந்த எண் 123-க்கான விவரங்கள் கீழே  
கொடுக்கப்பட்டுள்ளது.

|                | ரூ.      |
|----------------|----------|
| ஒப்பந்த விலை   | 6,00,000 |
| கூலி           | 1,64,000 |
| பொதுசெலவுகள்   | 8,600    |
| மூலப்பொருட்கள் | 1,20,000 |
| தளவாடங்கள்     | 20,000   |

ரூ. 2,40,000 ரொக்கம் பெற்றது (80% பணி சான்றளிக்கப்பட்டுள்ளது). பணி இடத்தில் மீதமுள்ள பொருட்களின் மதிப்பு ரூ. 10,000. தளவாடங்களின் தேய்மானம் 10%. ஒப்பந்த கணக்கை தயாரிக்கவும். மேலும் இலாப நட்ட கணக்கிற்கு மாற்ற வேண்டிய இலாபத்தினை கணக்கிடுக.

12. From the following information relating to X and Co ltd., you are required to find out :

- P/V Ratio
- BEP in rupees
- Profit
- Margin of safety
- Volume of sales to earn profit of Rs. 6,000.

|                      | Rs.     |
|----------------------|---------|
| Total fixed costs    | 4,500   |
| Total variable costs | 7,500   |
| Total sales          | 15,000. |

பின்வரும் விவரங்களிலிருந்து

- (அ) இலாப அளவு விகிதம்
- (ஆ) இலாப நட்டமற்ற நிலைப்புள்ளி (ரூபாயில்)
- (இ) இலாபம்
- (ஈ) அதிகபட்ச பாதுகாப்பு
- (உ) ரூ. 6,000 லாபம் வேண்டுமெனில், தேவையான விற்பனை ஆகியவற்றை X & Co Ltd., க்காக கணக்கிடுக.

ரூ.

|                       |         |
|-----------------------|---------|
| மொத்த நிலைச்செலவுகள்  | 4,500   |
| மொத்த மாறும் செலவுகள் | 7,500   |
| மொத்த விற்பனை         | 15,000. |

---

**UG-525**

**BBAC-34/  
BBCA-34**

**B.Com. DEGREE EXAMINATION –  
JUNE, 2018.**

**Third Year**

**BUSINESS INFORMATION SYSTEMS**

**Time : 3 hours**

**Maximum marks : 75**

**PART A — (3 × 5 = 15 marks)**

**Answer any THREE questions.**

**All questions carry equal marks.**

1. **Explain work force – Customer Behaviour.**  
பணியாட்கள் – வாடிக்கையாளர் நடத்தை பற்றிக் கூறுக.
2. **What is Data transformation and management?**  
தகவல் மாற்றம் மற்றும் மேலாண்மை என்றால் என்ன?
3. **What are the advantages of Enterprise Resource Planning (ERP)?**  
நிறுவன வள திட்டமிடலின் நன்மைகள் யாவை?
4. **What is Network model?**  
வலை பின்னல் முறை என்றால் என்ன?
5. **Explain word processor.**  
சொல் செயலி – விளக்குக.

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

All questions carry equal marks.

6. Explain Real-Time Operations. What are its merits and de-merits?

உண்மை நேர செயல்முறை என்றால் என்ன? அதனுடைய நன்மை (ம) தீமைகளை விளக்குக.

7. State the importance of IT support for management decision making.

மேலாண்மை முடிவெடுக்கும் முறையில் IT பங்கின் முக்கியத்துவத்தை விளக்குக.

8. Describe the transaction processing information systems.

செயலாக்க பரிவர்த்தனை தகவல் முறைகளை விளக்குக.

9. Discuss the various types of database management systems.

பல்வேறுபட்ட தகவல் தொகுப்பு மேலாண்மையின் முறைகளை விவரிக்க.

10. Explain the process of Inter-organisation information systems.

நிறுவனங்களுக்கு இடையே உள்ள செய்தி பரிமாற்றத்தின் முறைகளை விவரி.

11. What is software? Explain its functions and categories.

மென்பொருள் என்றால் என்ன? அதனுடைய பணிகள் மற்றும் வகைகளை விளக்குக.

12. Discuss the various classification of software processor.

மென்பொருள் செயலியின் பல்வேறு வகைகளை விவரமாக விளக்குக.

---

**UG-526**

**BBAC-35/  
BBCA-35**

**B.B.A. DEGREE EXAMINATION —  
JUNE 2018.**

**Third Year**

**Computer Application**

**BUSINESS ACCOUNTING SOFTWARE**

**Time : 3 hours**

**Maximum marks : 75**

**PART A — (3 × 5 = 15 marks)**

**Answer any THREE questions.**

1. **Explain the concept of Tally fundamentals.**

Tally -யின் அடிப்படை தத்துவத்தை கூறுக.

2. **What is inventory vouchers?**

சரக்கிருப்பு சான்றாய்வுகள் என்றால் என்ன?

3. **Explain the payment voucher.**

செலுத்தும் சான்றாய்வுகள் என்றால் என்ன?

4. What is main configuration of Tally for TDS?

Tally முறையில் TDS - ன் முக்கிய நடைமுறை விதிகளைக் கூறுக.

5. What is bank reconciliation statement?

வங்கி சரிசெய்யும் பட்டியல் என்றால் என்ன?

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

All questions carry equal marks.

6. What is e-cash bank? How to make entries in e-cash book?

E-ரொக்க ஏடு என்றால் என்ன? அதில் எவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது?

7. Distinguish between cost centres and cost categories.

அடக்கவிலை மையத்திற்கும் மற்றும் அடக்க விலை வகைக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

8. How to make accounting entries in independent branches?

தன்னிச்சையாக செயல்படும் கிளைகளில் எவ்வாறு கணக்கு பதியப்படுகிறது?

9. What is VAT? Explain its method of compilation.

VAT என்றால் என்ன? அதை கணக்கிடும் முறையைப் பற்றிக் கூறுக.

10. What is TDS? Discuss its detailed report.

TDS என்றால் என்ன? அதனுடைய முழு விவர அறிக்கையை தயாரிக்க.

11. What is balance sheet? How to prepare it?

இருப்பு நிலைக் குறிப்பு என்றால் என்ன? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

12. What is inventory vouchers? Explain its various types.

சரக்கிருப்பு சான்றாய்வுகள் என்றால் என்ன? அதனுடைய பல்வேறு முறைகளை விவரிக்க.

---